

தேசிய விளையாட்டு நிதியம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய விளையாட்டு நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் அடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கு ஏற்புடைய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் மற்றும் தேசிய அரசப் பேரவையின் 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 25(4) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் தாக்கத்தைத் தவிர, நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் என்பன உண்மையான மற்றும் நியாயமான விதத்தில் இலங்கைப் பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் எனும் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அது சம்பந்தமாக நிர்வகிக்கின்ற தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, போலி ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்படுகின்ற கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடு, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மை மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்தியங்குதல் தொடர்பில் பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என்பதுபற்றி பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு பொருட்டு நிதியத்தின் தொடர்ந்தியங்குதல் தொடர்பிலான அடிப்படையை பயன்படுத்தும் ஏற்புடைய தீர்மானிக்கப்பட்டது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களிலுள்ள அது தொடர்பான வெளிப்படுத்தல்கள் மீது எனது கணக்காய்வு அறிக்கையில் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்பதுடன் அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதுமானதாக இல்லாவிடின் எனது அபிப்பிராயத்தை திரிபுபடுத்தல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும்

உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா, க,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க பணியகம் செயற்பட்டுள்ளதா, க,
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, க,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா, க,

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டு குறைப்பாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) அமைச்சின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தால், தேசிய விளையாட்டு நிதியத்திற்கு ரூ. 5 மில்லியன் உதவித்தொகையை சேகரிக்கும் நோக்குடன் 2023 ஆம் ஆண்டில் “RISE 2023” என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்த போதிலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட ரூ. 2.26 மில்லியன் நிகர வருமானம் இதுவரை நிதி அறிக்கைகளில் சேர்க்கப்படவில்லை. இதனால் நிதி அறிக்கைகளில் உள்ள திரட்டப்பட்ட நிதி அந்த மதிப்பினால் குறைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது.	அப் பணத்தொகை விரைவாக தேசிய விளையாட்டு நிதியத்திற்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.	பெறப்பட்ட வருமானம் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.
(ஆ) மாத்தளை ஹொக்கி மைதானத்தின் அபிவிருத்திக்கான ஆரம்ப மதிப்பீடு மாற்றம் காரணமாக, 2024 டிசம்பர் 31 ஆம் தேதி ஒப்பந்ததாரருக்குச் செலுத்த வேண்டியிருந்த ரூ. 48.36 மில்லியன் தொகை நிதி கூற்றுக்களில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக, நிதி கூற்றுக்களில் உள்ள நடைமுறை	செயற்கை புற்றரை மற்றும் சிவில் வேலைகளுக்காக தேசிய விளையாட்டு நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட பணம் செலவழிக்கப்பட்ட பின்னர், அந்தத் திட்டத்திற்கான கொடுப்பனவுகளுக்காக தேசிய	செலுத்த வேண்டிய தொகைகள் நிதி கூற்றுக்களில் சரியாகக் காட்டப்பட வேண்டும்.

பொறுப்புக்கள் அப் பெறுமதியில் விளையாட்டு நிதியத்தில்
குறைவாக கணிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் நிதி
சேமிக்கப்பட்டிருக்கவில்லை.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 ஆகஸ்ட் 28 திகதிய 01/2020 ஆம் இலக்கம் அரசு நிதிச் சுற்றறிக்கையின் ஊடாக திருத்தப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதி பிரமாணம் 877(2)	கணக்கு வருடம் முடிந்து 02 மாதங்களுக்குள், நிதியத்தின் செயலாற்றல் அறிக்கை அரசு நிதித் திணைக்களத்திற்கு ஒரு பிரதியுடன் கணக்காய்வாளர் அதிபதிக்கு அனுப்ப வேண்டிதுடன், தேசிய விளையாட்டு நிதியத்தினால் 2024 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அறிக்கை இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதி வரை கணக்காய்வாளர் அதிபதிக்கு சமர்ப்பிக்கவில்லை.	வருங்காலத்தில் உரிய திகதியில் இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மேலதிகமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.	சுற்றறிக்கை ஆலோசனை பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) தேசிய அரசுப் பேரவையின் 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் 25 (2) ஆம் பிரிவு	ஒவ்வொரு நாலாண்டின் முடிவிலும் கூடிய விரைவில் அமைச்சின் செயலாளரால் நிதியத்தின் நிர்வாகம் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டிய போதிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதி வரை, மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டுக்கான அறிக்கைகளும், அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான அறிக்கைகளும் தயாரிக்கப்படவில்லை.	2024 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை கூடிய விரைவில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.	சுற்றறிக்கை ஏற்பாடுகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 102.47 மில்லியன் மிகையாக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 36.03 மில்லியன் ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 66.44 மில்லியன் ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டில் விளையாட்டு போட்டிற்காக ஏற்கப்பட்ட செலவுகள், நலன்புரி செலவுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக ஏற்கப்பட்ட செலவுகள் கடந்த ஆண்டிற்கு இணையாக ரூபா 54.50 மில்லியனினால் குறைந்திருந்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வானது அதிகரிக்கின்ற அல்லது குறைகின்ற சதவீதத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டு அவதானிப்புக்கள் கீழ் காட்டப்பட்டுள்ளது.

விபரம்	2024	2023	வேறுபாடு	
	ஆண்டு	ஆண்டு	{ அதிகரிப்பு/ குறைவு }	சதவீதம்
	ரூ. மில்லியன்	ரூ. மில்லியன்		
வருமானம்				
அரசாங்க மானியங்கள்	206.27	193.56	12.71	6.57
முதலீடுகள்	2.11	12.57	(10.46)	(83.21)
ஏனைய வருமானங்கள்	82.48	86.02	(3.54)	(4.12)
செலவுகள்				
விளையாட்டு போட்டிகள்	65.19	87.00	21.81	25.07
நலன்புரி மற்றும் பயிற்சியாளர் கொடுப்பனவு	2.83	19.07	16.24	85.16
அபிவிருத்தி செயற்திட்டங்கள்	116.50	132.96	16.46	12.38
ஏனைய செயற்பாட்டு செலவுகள்	3.88	17.10	13.22	77.31

அரசு மானியங்களில் உள்ளடக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையிடமிருந்து 2024 ஆம் ஆண்டிற்காகப் பெறப்பட வேண்டிய ரூ. 156.27 மில்லியன் தொகையை நிதியினால் பெற்றுக்கொள்ள முடியாமற்போனதனால், அத்தொகை பெறப்பட வேண்டிய வருமானமாகக் காட்டப்பட்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்படி, இலங்கையில்	நீங்கள் சுட்டிக்காட்டிய அவதானிப்புகளை நான் ஏற்றுக்கொள்கிறதுடன்	நிதியத்தின் பிரதான கடமைகளையும் நோக்கங்களையும்

	விளையாட்டுக்களை ஊக்குவித்தல், மேம்படுத்துதல் மற்றும் விருத்தி செய்யும் நோக்கத்துடன் தேசிய விளையாட்டு நிதி நிறுவப்பட்ட போதிலும், கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதி கூற்றில் (குறிப்பு இலக்கம் 01), நிதியத்தின் பிரதான நோக்கங்களாக ஆண்டுதோறும் விளையாட்டு வீரர்களின் போஷணையை மேம்படுத்துவதும் விளையாட்டுத் திறன்களை அதிகரிப்பதுமே அடையாளம் காணப்பட்டிருந்தது. எனவே, நிதியத்தால் அதன் பிரதான கடமைகளும் நோக்கங்களும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்பது அவதானிக்கப்படுகிறது.	எதிர்காலத்தில் நிதி கூற்றுக்களை தயாரிக்கும்போது அந்த நோக்கங்களைக் குறிப்பிடுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.	முறையாக அடையாளம் கண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ)	நிதியத்தின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் குறித்த ஆவணமொன்றை பொது திறைசேரிக்கு சமர்ப்பிக்காததால், தேசிய லொத்தர் சபையிடமிருந்து 2024 ஆம் ஆண்டிற்கும் அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கும் முறையே ரூ. 156.27 மில்லியன் மற்றும் ரூ. 367.26 மில்லியன் பெறப்படவில்லை. அக் காரணத்தினால் நிதியத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணிச் செல்லும் நோக்கில் ரூ. 29.37 மில்லியன் நிலையான வைப்பு நிதியிலிருந்து பணம் பெறப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் மிகவும் வினைத்திறனுடன் மற்றும் திட்டமிடப்பட்டு செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றேன்.	திட்டமிடப்பட்ட பணிகள் குறித்த ஆவணத்தை பொது திறைசேரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
(இ)	1973 இன் 25 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சட்டத்தின் 27 (அ) மற்றும் (ஆ) பிரிவுகளின்படி, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக அவர்கள் பெற்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான வெற்றிகள் குறித்த நாளதுவரையாக்கப்பட்ட தரவுத்தளம் நிதியத்திடம் காணப்பட வேண்டிய போதிலும் இலங்கையின் விளையாட்டு வீரர்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெற்ற திறமைகள், தரப்படுத்தல்கள் மற்றும் வெற்றிகள் தொடர்பான தரவுத்தளமொன்று நிதியத்தினால் பேணப்படவில்லை.	சங்கங்களின் மற்றும் சம்மேளனங்களின் ஊடாக விளையாட்டு வீரர்களின் நாளதுவரையாக்கப்பட்ட தரவுப் தளத்தினை செயற்படுத்துவதற்கு விளையாட்டு ஒழுங்குவிதிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நாளதுவரையாக்கப்பட்ட மற்றும் முறையான தரவுப் தளமொன்றைத் தயாரிக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உதவி மற்றும் அனுசரணை வழங்குவதற்கான முறையான அமைப்பைத் தயாரித்து அதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, பல்வேறு தனிநபர்கள் மற்றும் தரப்பினரால் அவ்வப்போது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நிதியத்தினால் பணம் விடுவிக்கப்படுகின்றமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டில், ரூ. 8.33 மில்லியன் தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் அந்தப் பணம் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து நிதியத்தினால் பின்தொடர்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேலும், இலங்கை பிரதிநிதித்துவம் செய்து கட்டாயமாக பங்கேற்க வேண்டிய போட்டிகளைப் தேடியறிந்து அவற்றுக்கான உதவி மற்றும் அனுசரணையை வழங்குவதற்குப் பதிலாக, அந்த நடவடிக்கைகள் முறைசாரா முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், தெரிவு கணக்காய்வு பரிசோதனைகளின் போது அவதானிக்கப்பட்டதுடன் அந்த நிதியை வழங்கும் போது தொடர்புடைய சர்வதேச விளையாட்டு சங்கங்களிடமிருந்து உறுதிப்படுத்தல் இல்லாமல் நிதி விடுவிக்கப்பட்டதாகவும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.	முறையற்ற நிலை ஏற்பட்டுள்ளதென ஏற்றுக்கொள்கின்றதுடன் எதிர்காலத்தில் அதை சரிசெய்து ஒரு முறையான செயல்முறையைப் பின்பற்றுவதற்கு குறித்துக் கொள்ளப்பட்டதுஎன தெரிவிக்கின்றேன். அத்துடன், இதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆதரவாளர்கள் குறித்து பின்தொடர்வதற்கும் குறித்துக் கொள்ளப்பட்டது என தயவுடன் தெரிவுத்துக் கொள்கின்றேன்.	நிதியை விடுவிக்கும் போது ஒரு முறையான நடைமுறை பின்பற்றப்பட்டு அவை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்ய பின்தொடர்தல் நடத்தப்பட வேண்டும்.
(ஆ)	விளையாட்டு நிதியம் ஊடாக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், அவர்களின் சர்வதேச சாதனைகளுக்கு பரிசு தொகைகளை வழங்கப்பட வேண்டிய போதிலும், 2024 ஆம் ஆண்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசு தொகைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை நிதியம் எடுக்கப்படாது அதற்கு பதிலாக விளையாட்டு அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் Dialog இணைந்து ஏற்பாடு	Sports Fiesta 2024 நிகழ்ச்சிக்கு மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டிராத போதிலும் உள்ளூர் போட்டிகளுக்காக பாதிட்டிலிருந்து நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தமையினால் அந் நிதியேற்பாட்டிலிருந்து இந்த செலவுகள் ஏற்கப்பட்டுள்ளதென தெரிவித்துக் கொள்கின்றேன்.	விளையாட்டு உதவி மற்றும் அனுசரணைகளை வழங்குவதற்காக ஒரு முறையான பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும்.

செய்திருந்த அரசியலை நோக்காகக் கொண்ட நிகழ்ச்சியான Sri Lanka Sports Fiesta 2024 நிகழ்ச்சியை நடத்துவதற்கு நிதியத்தினால் ரூ. 20 மில்லியன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

(இ)	2024 ஆம் ஆண்டில் நேபாளம் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற 03 ரக்பி போட்டிகளுக்காகச் செலவிடப்பட்ட பணத்திலிருந்து, திரும்பப் பெறப்பட்ட பணத்திலிருந்து, அறவிடப்படக்கூடிய வைப்பு நிதியாக ரூ. 2.2 மில்லியன் (7000 USD) செலுத்தப்பட்டிருந்தாலும், மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டின் இறுதி வரையிலும் அந்தப் பணத்தை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	எதிர்காலத்தில் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.	அத் வைப்புத் தொகை விரைவாக அறவிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-----	---	--	---

3.3 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல்வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2024 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Fox Hill Super Cross 2024 போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 08 பேர் உயிரிழந்ததற்கும் 16 பேர் காயமடைந்ததற்கும் இழப்பீடாக நிதியம் ரூ. 12 மில்லியன் வழங்கியது. முழுமையான காப்பீட்டு பெற்றுக் கொள்ளப்பட்டிராமையினால் இந்த இழப்பீட்டை அரசாங்கமே ஏற்க வேண்டியிருந்ததுடன் போட்டியை ஏற்பாடு செய்த தரப்பினரிடமிருந்து அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் விளையாட்டு அமைச்சரின் பரிந்துரைகளின் பேரில் நிதியத்தினால் ஏற்கப்பட்டிருந்தது.	இலங்கை இராணுவம் மற்றும் ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Fox Hill Super Cross 2024 போட்டியின் ஏற்பாட்டாளர்கள் முழு காப்பீட்டைப் பெறவில்லை என்பதாலும், இழப்பீடு செலுத்துவதற்கான எந்த வழிமுறையும் இல்லாததாலும், இது தொடர்பாக பரிஷுடன் கருத்திற் கொள்ளப்பட்டு கௌரவ அமைச்சரின் அங்கீகாரத்துடன் தேசிய விளையாட்டு நிதியத்தின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.	ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்னர், இடர் மதிப்பீடு மூலம் காப்பீட்டைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
களனி கல்வி வலயத்தில் அமைந்துள்ள வத்தளை புனித அந்தோணியார் தேசியப் பாடசாலைக்கான நீச்சல் தடாக வளாகத்தை நிர்மாணிப்பதற்காக நிதியிலிருந்து ரூ. 39.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் மேலும் இந்த செயற்திட்டத்திற்கான ஒப்பந்ததாரரை பாடசாலை தேர்ந்தெடுத்து அவருக்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக,	இந்த கட்டுமான ஒப்பந்தத்திற்கான பெறுகை செயல்முறை பாடசாலையில் அதிபரின் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபையின் தலைமையில் முறையாக மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்துடன் பாடசாலை அந்த	செயற்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக நிறைவு அறிக்கையைப் பெற்ற பிறகு மற்றும் நிறுத்தக் கட்டணங்களை வசூலித்த பிறகு ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்த நடவடிக்கை

நிதியத்தினால் நேரடியாக ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் எடுக்கப்படல் வேண்டும்.
ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்டுள்ளது. செய்துள்ளது. அதன்படி,
மேலும், அச் செயற்திட்டம் பாடசாலை அதிபரின்
வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைக் கோரிக்கையின பிரகாரம்
குறிக்கும் பணி நிறைவு அறிக்கையைப் ஒப்பந்தப் பணம் நேரடியாக
பெறாமலும், நிறுத்தி வைத்தற் கட்டணம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது.
அறவிடப்படாமல் ஒப்பந்ததாரருக்கு
பணம் செலுத்தப்பட்டுள்ளது.